

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 21, 1900.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 21st day of December, 1900, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein.

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. P. LEWIS,
Special Officer.

Description of Lands referred to.

The lands commonly called or known as Yahalahena, situate in the village of Parapamulla in the Kandaboda pattawa of the Matara District, in the Southern Province, containing in extent 7 acres and 23 perches, shown as lots A, B, and D in W. L. O. S. 53, as described in the annexed certified tracing therefrom, and bounded as follows: on the north by S. P. Ehalagahakorutawa claimed by Kankananpanditage Punchi Baba and others, a portion of Yahalahena (lot C) claimed by Gunasekarakulappu Arachchige Don Salman, Pallehawatta *alias* Udaowitawatta claimed by Jatun Arachchige Davit and others, Maragahawatta belonging to Kankananpanditage Dowa and others, Yahalahena belonging to Crown; on the east by the Yahalahenedola; on the south by the Yahalahenedola, Polgahahena belonging to Crown; on the west by Doledeniya belonging to Vidana Patiranage Don Juwanhami and others.

ඩී 1900 කුව දෙසැම්බර් මස 21 වෙනි කිහිපා පෙන් තුළම් යායකන් අදුලුවයි මෙය පෙනන දැක්වන ඉඩම්වලට නොහැර ඉජ එකකට නොහැර වැඩිගෙනකුව යම් අසින්වාසිකම්පන් තෙවෙන යම් අභියන් ඇස්සුම් එම අය තිසින වැඩ 1897 නේ තෙකු මිටර් 1 කේ ආභ්‍යන්තරයේ 28 වෙනි වශයකිනේ ප්‍රකාරයට පත්කරුවූ ලුව විශේෂ තික්න්දුවරයානය්නාන්සේන්ගේ මානර මුහ්සේසුදු උරුම්ඩාස් පෙන්වන සියින් ඉඩම්වලට ඇති එකිනෙක් එකිනෙක් නොහැර රුප ඇති යම් කොටසකට තිසි අසින්වාසිකම්කම පෙන්වන සියින් නොහැරුණු, එකිනෙක් විසින් මෙයුම්දුවරයානය්නාන්සේන් වැඩ 1 කේ ආභ්‍යන්තරයේ ප්‍රකාරයට, අසින්වාසිකම් තොවකියාපු එකිනෙක් ඉඩම්වලට ඇති එකිනෙක් අසින්වාසිකම් ගෙණකුරුදෙනුවට නොයෙදුන ඇම ඉඩම් රුපම් රුපම් හැවියට උන්නාන්සේන් අන්සන ඇති උයව්ලුවයි උන් භාවයේ එසින් ප්‍රකාර කරණ බව මෙසින් දැනුගත යුතුයි.

ඒස්. එම්. ලුවිස්,
විශේෂ මණ්ඩලයේ වර්ත්ත්‍යක්‍රම ප්‍රජාත්ව.

ବୁଦ୍ଧିତିକ୍ଷେତ୍ର ନୋରନ୍ତିର୍ଯ୍ୟ.


இவ்வாற்கிடத்தலின் தேதியாக 1900 ம். பூ-த்து மார்க்கிழா 21 க் தேதியிலிருந்து மூன்று மாசத்திற் குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை வல்லது அக்காணிகளை வெற்றையும் குறித்து உரித்தபேச வோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் பூ-த்து முதலாம் நொம்பர் சட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகங்கள் முன்பாக மத்துறை அவரது கந்தோரில் தெரிப்பது மேற்படி காணிகளை அல்லது அவற்றி வெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடன்தை காண்பியாகிறான்தால், மேற்கொள்ளிய குறித்த உத்தியோகங்கள்ராக தமிழ் 1897 ம் பூ-த்து முதலாம் இலக்கக் சட்டத்தினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவத்தைக்கொண்டு தன் கையெரப்பமிட்டு ஏழுத்துமூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளை உரித்தைப்பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டு முழுக்கரிய அதன்மென்று வெளியாங்கப்படுகின்றவார்.

சே. பி. ஹவிஸ்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் வ்யரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்டிரிக்ஷில் கந்தபட பத்துவைச்சேர்ந்த பறபாரமுள்ள என்றும் கிரா மத்திலுள்ள நோம்பர் W. L. O. S. 53 ம் அளவுக் கடதாசியில் காணப்படும் பங்குகள் A, B, D ம் பிரிவுபடி யகலகேன யென்று பொதுவாய் சொல்லப்படுகிற அல்லது அறியப்படுகிற இத்தோட்டைத்திருக்கும் குறிக்கப்பட்ட உறுதிப்படித்திய டாப்பில் விவரிக்கப்பட்டதும் 7 ஏக்கர் 23 பர்சன் வில்தாரமுள்ளது :—

எல்லை, வடக்கு-கன்கானன் வண்டிதகே புஞ்சிவெவும் சிலபேர்களும் உரித்துபேசும் யகலகேனயால் ஒரு பங்கு (0 ம் தண்டு), ஜாதன் ஆரூச்சிகே தாவித்தும் உரித்துபேசும் பள்ளெவத்த அல்லது உடல்விடப் பகுதி, கன்கானன் பண்டிதகே தொவாவும் சிலபேர்களுக்குமுட்டய மாருகாவத்த, அரசாடசிக்குள் யகலகேன்; கிழக்கு-யசலகேனே தொலை; தெற்கு-யகலகேனேதொலை, அரசாடசிக்குள் பொலகாகேன்; மேற்கு-விதானபத்திரனகே தொன்யுவன்காமியும் சிலபேர்களுக்குமுட்டய தொலைதெனிய.



Situation : Parapamulla village in Kandaboda patti.

Lot.	Name of Land.	Extent.	A. R. P.
A ...	Yahalahena	... 0 3 2	
B ...	Do.	... 0 3 3	
D ...	Do.	... 5 2 18	

Surveyor-General's Office,
Colombo, February 8, 1900.

S. J. C. MORE,
for Surveyor-General.